



சுபமஸ்து.

# தமிழகம்.

வாஸ்யம் 1 } 1905 வெஸ் ஆகவஸ்டேம் } நம்பர் 8.

கைத்தொழில்.

(164-ம் பக்கத்தொடர்ச்சி)

தற்காலம் நம்முடைய இந்தியா இப்படி கண்ணத்தோடு அடைந்து போனதற்குக் காரணமென்ன? இத்தேசத்து ராசாக்களும், பிரடக்களும், கல்விமான்களும், பணக்காரர்களும் கைத்தொழிலில்பற்றிக் கொஞ்சமாவது நினைப்பில்லாததி னாலேயே. கைத்தொழில் செய்தால் இழிவு வருமென்று நம் தேசத்தவர் என்னுகிறார்கள். இந்த எண்ணமே இத்தேசத் தைக் கெடுத்துப்போட்டது. எந்த தேசமாவது எனியவர்கள் மட்டும் கைத்தொழில் செய்து முன்னுக்கு வருமா? இது நம் முடைய தேசம் தான்! நாம் உடுத்தியிருக்கும் உடை, சட்டை, போர்த்து இருக்கும் கம்பளி, இவைகள் எங்கேயிருந்து வந்தன? நம்முடைய நாட்டுப் பஞ்ச இங்கிலாந்துக்குப் போய் இவ்வளவு சிறப்பாய் ஆகிறது. மனுவன் பிரமிக்கத்தக்க நானுவித என்ஜின்கள் எங்கேயிருந்துவந்தன? நம்முடைய நாட்டில் வெட்டி எடுத்துப்படுகிற இரும்புகள் அவ்விடம்போய்

இவ்விடம் பிரமிக்கத்தக்கபடி உருப்படியாக வருகின்றன. இப்படியே ஒவ்வொரு சாமான்களும் இவ்விடமிருந்து முண்டமாய் வெளியேபோய் உருப்படியர்ப்பத் திருப்பிவருகின்றன. இந்தியாவின் கைத்தொழில்களில் ஐசோப்பியருக்கு உதவக்கூடியது ஏதாகிலும் ஏற்றுமதி உண்டா என்றுகேட்டால், அந்தக்கலம் பூச்சியம் என்றுதான் சொல்லவேண்டியது. சாக்கில் அனுப்பும் சாமானே ஒழிய பெட்டியில் அனுப்பும் சாமான்கிடையாரு.

அனால் இந்தியாவைப்பற்றி வேறுதேசத்து ராசாக்களுக்கு இருக்கப்பட்ட எண்ணமும் அவ்வாவும் இவ்வளவென்று சொல்லிமுடியாது. இங்கிலீஷ்க்காரர்கள் இந்தியாவின் கொழுப்பால் முன்னுக்கு வர்த்தார்கள். நாழும் அந்தக் கொழுப்பாக கொஞ்சம் சாப்பிடவேண்டாமா என்ற எண்ணமிருந்திருது. ஏன் கைத்தொழிலுக்கு உபயோகமான பற்பல சாமான்களும் இங்கே இருந்துதான் போகின்றன?

முன் நம்முடைய இந்தியாவின் பெருமையைப்பற்றிச் சரித்திரங்களில் சுமார் 600 வருஷத்துக்கு முன் பார்த்தால் எல்லாத்தேசங்களும் ஒன்றிமூங்கி அங்குள்ள ஜனங்கள் நாகரீகம் அற்றவர்களாய் இருந்தபோது நம் தேசம் விவசாயம், நெய்தல் தொழில், சிற்பவேலை இப்படிப்பட்ட பற்பல கைத்தொழிலில் சிறந்திருந்ததாகவும் அதனால் நம் தேசம் குன்றி விட்ட விளக்கைப்போல் நாலுபக்கழும் ஒளி விசியதென்றும் அதுகாரணமாய்ப் பிறதேசத்தவர்கள் இத்தேசத்திலுள்ள அளவிறந்த செல்வத்தைக் கவரும் நிமித்தம் ஆடிக்கடி படையெடுத்து வந்தார்களென்றும் சரித்திர மூலமாய்க் காணக்கேறும். இவ்வளவு பெருமையுடன் விளங்கிய நம் தேசம் இப்போது மரக்காணின் கீழ்வைக்கப்பட்ட விளக்கைப்போல் ஒளி மழுங்கி வேற்றரசருடைய நகைப்படுக்கு இலக்காய் நிற்பது எது காரணம் தெரியுமா? கல்வி கற்றவர்களும், பிரபுக்களும், பணக்காரர்களும் மெய்வருந்தி வேலைசெய்யவேண்டிய உழவு முதலிய கீத்தொழில்கள் அவமானமானவைகளென்று எண்ணிலி உத்திபோகம் என்னும் சேவகத்தையே பெரும்பொருளாக வியந்துவருவதே காரணம். ஒளவையின் திருவாச்சுமாகிய சிறு பிள்ளையில் கற்ற “தொழுதுங் சுவையின் உழுதானினிது” என்ற பாட்டை முற்றிலும் மறந்துகூடியிருப்பானார்கள்.

கைத்தொழிலின் விதம்.

இவற்றைப்பற்றி இன்னின்ன தொழில் என்று ஒவ்வொன்றியல் சொல்லப்போனால் விரிவாய்ப் போகும். சில தொழில்களைச் சொல்லுகிறேன். (1) சமுசாரி வேலை (2) தட்டார வேலை (3) கொல் வேலை (4) கண்ணன் வேலை (5) நெசவு வேலை (6) சிற்சி வேலை (7) கல்தச்சவேலை (8) கச்சவேலை (9) கையல் வேலை (10) வண்ணுன் வேலை (11) அம்பட்டவேலை (12) செம்மான் வேலை (13) பற்பல செம்தின் களில் செய்யும் வேலை (14) கல்விகற்கிற வேலை, இப்படியாக அநேகமிதழுண்டு. நம் தேசங்களில் சிற்கில பாகங்களில் அந்தந்தக் கைத்தொழில் விரத்தியாகாததற்கு முக்கிய காரணம் ஒன்றுண்டு.

அதாவது, அந்தந்தக் கைத்தொழிலை அந்தந்தச் சாதிக் காரணே செய்து மற்றவர்கள் செய்தால் அவமானம் என்று என்னுகிறார்கள். சில தேசங்களில் அப்படியல்ல. தங்களுக்கு எதெந்த விரத்தியோ அந்தந்தத் தொழிலைத் தங்களுடைய ஜிவாதாரத்துக்குச் செய்கிறார்கள். இதுதான் நல்லது, அப்போதுதான் கைத்தொழிலும் விரத்தியாகும்.

கைத்தொழிலுக்கு அவசியம் வேண்டிய கெது? சாமான்கள்.

முதல் சாமான் முயற்சி. முயற்சி என்ற சாமான் இருந்தால் தான் எந்தக் கைத்தொழிலும் விரத்தியாகும்.

ஒவ்வொரு கைத்தொழிலுக்கும் அதற்குரிய சாமான்கள் ஆபத்தமாய் இருக்கவேண்டும்.

உழுகிறவனுக்கு அதற்குரிய ஏங்வடம், சூட்டான், நகத்தடி, தாறுக்கழி முதலிய சாமான்கள் அவசியம் வேண்டும். கட்டில் ஏரைப் பூட்டினிட்டு விட்டில் வந்து கழி எடுத்துக் கொல்லன் வீடுபோய்த் தாறுவைக்கப் போனால் அந்த வேலை எப்படி விரத்தியாகும்? கொல்லன் ஒருவன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் அடுப்பில் வேக்காடு வைத்துவிட்டுப்பழுக்கக் காயவைத்து அடிக்கப்போகும்போது வீட்டில் போய் சுத்தி எடுக்கப்போனால் அந்த வேலை எப்படி விரத்தியாகும்? ஒரு சேவகனிடம் அவர் முதலாளி, “என்ஜினில் வேலை செய்வதற்குரிய சாமான்கள் வேண்டும். அதாவது சுத்தி, அரம், உளி, கத்தரி முதலிய சாமான்கள் விட்டில் இ

ருக்கிறது, எடுத்துவாரும்” என்று சொன்னால், உடனே “ஆகட்டும்” என்று சொல்லிப்போட்டு, மறு நான் அந்த வேலைக்கருகில் வர, “நேற்று நான் எடுத்துவாச் சொல்லிய சாமான்கள் எடுத்து வந்தோ? என்று ஏஜானன் கேட்டால் “மறந்துபோனேன்” என்று சொல்வார். இது சரியா? அப்படியானால், அந்த வேலை எப்படி விரத்தியாரும்?

ஆகையால், கைத்தொழிலுக்கு விரத்தியாகாமல் தடையாய் இருக்கிற மறதி, சோம்பல், இகழ்ச்சி என்று சொல்லுகிற இம் மூன்றையும் பற்றறத் தொலைத்து, முயற்சி என்னும் பெரும் பொருளை அனிந்து, அந்தந்த வேலைக்குரிய உபகரணமாகிய சாமான்களைச் சுதாரித்து ஒவ்வொரு தொழிலிலும் விரத்தி செய்வோமாக.

கைத்தொழிலின் பிரபோஜனம்.

(1) மனுக்கு நூட்டைய யுத்தி புத்தியை விசாலப்படுத்தியும் அறிவை விரத்தியாக்கிக்கொண்டும் வருகிறது.

(2) அவன் சரிரத்தைப் பசி, தாகம், குள்ளி இவற்றுல் அலசற்படாமல் காக்கிறது.

(3) அவனுக்கு இருக்கப்பட்ட ஐசுவரியத்தை விரத்தி பண்ணுகிறது. எப்படிபென்றால், ஒரு கைத்தொழிலை நன்கு மதித்துத் தன் பொருளினால் விருத்தியண்ணுகிற விஷயத்தில் அவன் கைத்தொழிலால் செய்யும் சாமான்கள் பற்பல இடத்துக்கு ஏற்றுமதியாகிப் பெரும் லாபம் கிடைக்கும்.

(4) ஜனங்கள் நானுக்கு நாள் விரத்தியடைவார்கள்.

(5) எழைகளைக் காத்கிறது; அரேகம்ஞாக்ஷாப்களிலும், கம்பேனிகளிலும், தோட்டங்களிலும் ஏழைகள் போய்ப் பிழைக்கிறார்கள். அது எதினால்? கைத்தொழிலை விரத்தி பண்ணுவதினாலேயே!

(6) கைத்தொழில் பலவற்றைக் கற்றிருந்தால், ஒருவறுக்கு ஒரு போதும் பஞ்சம் கிடையாது. அவன் எந்த தேசம் போனாலும், எந்தத் தீவாந்தரம்போனாலும்பிழைத்துக்கொள்ளுவான். சில திருஷ்டாந்தங்கள் உண்டு.

(i) கம்பர் என்ற விதவசிரோமனி சேர்மூதேசத்தை விட்டுப் பிரிந்து போகும்போது வழிக்கு ஆகாரமாவது, செலவுக்குப் பணமாவது இல்லாததால், வேலி என்கிற பெண்டினா

யிடம் கொல்லைச் சுவர் வைத்துக் குருணிசெல்வாங்கித்தன்னைப் போவித்துக்கொண்டார்.

(ii) பிரான்சு தேசத்திலே அபிசானியோ என்ற பெரிய பிரபு இருந்தார். அவர் வீட்டின் பக்கத்தில் நிக்கோலா என்ற கூடைகட்டுபவன் ஒருவன் வசித்தான். அவன் கூடை மின் னித் தன் நாட்களைக் கழித்துவந்தான். அவனுக்கு ஒரு சிறிய நாணற்புதர் இருந்தது. ஒரு நாள் இந்தப் பிரபு தன் குதிரை மேலேறி உலாவப்போகும்போது தன்னுடைய நாணற்புதரில் இருந்து கூடைமின்னி ஒய்யாரமாய்ப் பாடிக்கொண்டிருந்த இந்த ஏழைமனிதனைக் கண்டு, “நாம் இவ்வளவு பிரபுவாய் இருந்தும் நமக்கு இவ்வளவு சந்தோஷம் இல்லை. இந்தக் கூடைமின்னி இப்படிச் சந்தோஷமாய் இருக்கிறேனே” என்று பொருமைகொண்டு அவனையும் குதிரையைவிட்டு மிதிக்கவிட்டு அவன் நாணற்புதரையும் நீக்கொளுத்திவிட்டான். ஏழை மனிதன் நியாயாதிபதியிடம் தெரிவிக்க, இருவரையும் கப்ப வேற்றி ஒருவரும் அறியாத அன்னிய தீவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடச் செய்தான். அங்கே போனவடன் பிரபுவுக்குச்சரியான ஆகாரமில்லாததினால் நிரம்ப மெலிந்துபோனான். கூடை மின்னியோ பலமுள்ளவனுடைனால் அந்தந் தீவிலுள்ளவர் களின் பாதையை ஒன்றும் அறியாதபோதிலும் அவர்களால் கூடாத முரட்டு வேலைகளோ இவன் அவர்களுக்குச் செய்து தன்னிடத்தில் அந்த மேலேச்ச சனங்கள் நிரம்பப் பிரியமாய் இருக்கும்படி செய்துகொண்டான். அவர்களும் தாங்கள் சாப்பிடுகிற காய், கறி, பழங்களை இவனுக்கும் கொடுத்தார்கள். இவன் தானும் சாப்பிட்டுப் பிரபுவுக்கும் கொடுத்தான். ஒரு நாள் இந்தக் கூடைமின்னி மரக்கிளை களால் ஒரு நேர்த்தியான தொப்பிபோல் ஒன்று செய்து அந்தக் தீவிலுள்ள விசேஷவித்த ஒருவனுடைய தலையில் வைத்தான். அதைப்பார்த்து எல்லாரும் எனக்கு ஒன்று, எனக்கு ஒன்று என்று வாங்கத்தலைப்பட்டார்கள். இப்படியே அவர்களுக்கு வேண்டிய பெட்டி, ரூடை, தட்டுமுட்டு சாமான்கள், இப்படிப் பல தினுசுகளாய் செய்து கொடுத்தான். அந்தத் தீவிலுள்ளவர்களெல்லாரும் இவனைப் போற்றிப் புகழ்ந்து இவனிடத்தில் வெசூ அன்பாய் இருந்தார்கள். இதுவும் தவிர, இவன் செய்துகொடுத்தற்குப் பிரதி உபகாரமாகப் பற்பல சாமான்களைக் கொடுத்துவந்தார்கள்.

அவனும் கூடியசீக்கிரம் அவர்களுடைய பாலையைபக் கற்றுக் கொண்டான். அவனுக்கு ஒருவிதையத்திலும் குறைவில்லை. பிரபுவோ கூடைகட்டியிலுடைய தயவை எதிர்பார்த்துத் தன் வயிறை வளர்க்கவேண்டியதாயிருந்தது. எப்படியின்றுல் கூடை கட்டுகிறதற்கு வேண்டிய குச்ச முதலியவைகளைச் சவுதாக்குதுப் போட்டுக்கொண்டிருந்தான். சிறிதுகாலத்துக்கு பிற்பாடு இருவரும் தங்கள் சொந்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டார்கள். அந்தப் பிரபு அதன்பின்தான் கைத்தொழில் மிகவும் சிறந்தது என்பதை அறிந்து அந்த ஏழைமனிதனுக்குத் தன் வீட்டுப்பக்கத்தில் ஒரு பெரிய வீடு கட்டிக்கொடுத்து, திரண்ட சொத்தும் கொடுத்து, அவன் ஆயுச்காலபரிபந்தம் அவனைப் பாதுகாத்துவந்தான். கைத் தொழில் தெரிந்ததினால்தான் தீவாந்தரம் போன்போதிலும் அங்கே சுகமாய்ப் பிழைத்து எல்லாரும் போற்றும்படி திரும்பி வந்தான். தொழில் தெரியாமல் இருந்தால் அந்தத் தீவின் மிலேச்சசாதியரால் கொல்லப்படவேண்டியதுதான்.

ஆகையால் நாம் ஒவ்வொருவரும் கைத்தொழிலை மேன்மையாய்க்கொண்டு நாம் ஒவ்வொருவரும் நம்மால்லன்னைக்கத் தொழிலை விரத்திபண்ணவும், செய்யவும் கூடுமோ அவைகளைச் செய்து மற்றவர்களையும் ஏவினிட்டுக்கைத்தொழிலை விரத்திபண்ணுவோமாக. “ஓன்றுசெய், நன்றாசெய், அன்றுசெய், அப் பொழுதேசெய்.”

**D. சாலமன், சுருணுநிதிஇல்லம்.**

## சங்கிதமும் அதன்பயனும்.

பைத்தியரோசத்துக்குச் சங்கிதம்போதும் உத்தமமருந்து பிறிதில்லையென்பது அதுபவத்தினால் சிச்சாயிக்கப்பட்டது. ஒளைதங்களினால் ஒருக்கிறதுஞ் சாந்தப்படாத தொடிய பைத்தியரோகம் சங்கிதத்தினாலே சாந்தப்பட்டதென்பது பலராலும் பலவிடங்களிலே காணப்பட்டு அதுபவமார்ம். பிரத்தியக்ஞமாக வூலகத்திலே மனங்கவன்று, நெஞ்சம் புண்பட்டுக் கண்ணீர் துளித்துக்கொண்டிருப்பவர்களும் இனிய யாழோ

சையினுலே அக்கவலைக்கடவினின் ரும் நீங்கி மகிழ்வெய்தல் பலராலும் அதுபவத்திற் காணப்பட்டதோருண்மையென்றே? நோயினுல் மெலிந்து உணவின் றி வாடி நித்திரையற்றுப் படுக்கையிற்புராஞ்சு. நோயாளர்பலர், இனியகிதத்தினுலும், யாழி சையாலும் ஆழ்ந்த நித்திரைபெறுதலும் கண்களாற்கண்ட வண்மையென்றே? எவ்வகைச் சஞ்சிவி ஒவ்வொத்தத்தினுலும் தீராத மூர்ச்சையும் சோகநித்திரையும் இனிய யாழோலி கேட்டமாத்திரத்திலே நீங்கப்பெற்று நல்லுணர்வும், விழிப்பும் பெற்றிருமூனரன்றே? பைத்தியத்தினு விராப்பகல் ஒரு கிறிது முறக்காத நோயாளரெத்தனையோ ஆயிரவர் குவிர்ந்த மதுரமயமாகிப் பாழிசையினுலே நித்திரைபெற்றதும் வைத்தியபண்டிதர்களுக்கு அதுபவத்தினுள்ளதான்றே? அந்நோயாளரிடத்தில் இவ்விலையிலை பாது செய்யத்தக்கதென்று ராயுமிடத்து அஃது அந்நோயாளருடைய மனத்தைத்தன்பால் வகீகிறத்து அம்மனத்தை இடையீடின்றி குவிரிவித்து அரகுவிரிச்சியினுல் உண்டாகிய ஆந்தத்திலே அதனைப்படிவித்துத் தன்னுது கேகத்தைமறப்பித்து நித்திரையில் ஆட்டிவிடுவதே அதன் தொழிலாகுமென்பது நிச்சயமாகும். அதுமாத்திக்மன்று; அது, நரம்புத்துவாரங்களிலே விரைங்து செல்கின்ற இரத்தசாரவேகத்தைக் குறைத்து, அதற்காரோக்கியமான ஓுக்கத்தையும், மூலையினிடத்துண்டாகிய கலக்கத்தைத் தீர்த்து, அதற்குச் சுபாவநிலையையுங்கொடுப்பது. இச்சகாயத்தினுல் ஆரோக்கியம் விருத்தியாகும். யாழிசை, பாட்டிசை முதலியன மனத்தைக்கவருமியல்புடையனவென்பதும், அம்மனத்திலெழுந்துண்டங்களை நீக்கிச் சுகந்தருமியல்பினவென்பதும், சரீரத்திலேயுள்ள சில ரோகங்களை ஆற்றுமியல்பினவென்பதும், ஆரியர் பண்ணைக்காலந் தொட்டற்றந்தவண்மைகளாம். ஆரியர்மாத்திரமன்று. உலகத்திலேயுள்ள எச்சாதியாளரும் நித்திரைசெய்யாத குழந்தைகளை நித்திரைசெய்விப்பது இனியதாலாட்டினுலேன்றே? இனியராகங்களினுலேமனத்தைக் குவிரிவிப்பது மாத்திரமன்று, வறந்தபரமானுஸையுங் குவிரிவித்து மேகங்களை அழைத்து மழையைப் பொழி வித்தலும் கூடுமென்பது ஆரியசாஸ்திரத்துணரிபாம். அக்கருத்துப்பற்றியே இராகங்களைக் கணக்களாக ஆரியர்வகுப்பர். அவை இடம்பற்றியாதுமென்றும், செய்வுன்பற்றிய

நாள்

ராகபென் அம், குணம் பற்றியராகமென்றும், காலம்பற்றியராக மென்றும் நான்கு கணக்களாம். அவற்றுட்குணம் பற்றியராக கணம்-இரக்கம், துக்கம், மகிழ்ச்சி, யுத்தவீரம் முதலியனவற் றைத் தனித்தனி தருவனவாய்ப் பலவகைப்பட்டும். இவையெல் லாம் இசைப்பயன்களாலுண்டாகிய பாருபாடுகளாம். மேக விரங்கி, மேகவண்ணக்குறிஞ்சி முதலிய ராகங்களால் மழை யைப்பொழிவித்தல் கூடுமென்று கூறுதல் இந்நாளில் அநே கர்க்குப் பரிகாசவேதுவாய் முடியுமாயினும், அவை சாஸ்திர வாராய்ச்சியும், நுண்ணிவும் உடையார்க்கு அலையாவண்மை களோயாம். சீறிச்சினங்து கடித்தற்கு எழுந்தோடிவரும் கொடிய விடாகங்களும், இனிப்பராகங்களினாலும், யாழிலை யினாலும், குழலிசையினாலும் சீற்றந்தலின்து அதிருரத்திலே ஸின்று செனி மடுத்து ஆங்கித்தாடுவதை யாவரும் கண்ணரக் கண்டிருக்கின்றுமன்றே? கொலைத்தொழிலையுடைய கொடிய காட்டுமிருகங்களும், ஆடு, மாடுகளும் குழலிசைகேட்டமாத் திரத்தில் இரைமறந்து, வசமழிந்து செனியாலுணவுகொள்வ தும் அநேகர் பிரத்திபக்ஷமாகக் கண்டவுண்மைகளோயாம். பசியையும், கர்வத்தையும், தொழிலையும் மறந்திருக்கச்செய்யும் ஆற்றலுடைய மாயப்பொருள் அவ்வினிய யாழிலைசையத்தவிர மற்றெல்லான்றுள்ளதன்பது பிராந்தியாகும். சாதாரணவொலையினாலே காற்றும்; உங்களும், ஒளியும் தொழிற்படுகின்றன வென்பது இக்காலத்து ஜேரோப்பிய சாஸ்திரிகளுக்கும் உடன் பாடேயாமன்றே? அற்பு கீடங்களினது ஒலிமுதல் சுமுத்திர கோழம்வரையுமள்ள ஒலியினாலே பரமானுவிலே அநேக தொழிற்பாடுகள் நிகழுகின்றன வென்பது அவர்கள் கருத்தாம். பிரணவத்தினது விகாரப்பாட்டினாலே சிருஷ்டகாரியம் நிகழ்வ தென்பது ஆரிய சித்தாந்தமன்றே? இச்சித்தாந்தம் ஜேரோப் பியருக்கும் சித்தாந்தமாவதற்கு இன்னும் பலகாலங் கழிதல் வேண்டும். அதுநிற்க.

இத்துணைச்சிறந்ததாகிய சங்கீதவித்தையை வீடுகள் தோறும் விருத்திபண்ணுவது யார்க்கும் எவ்வழியிலும் தன்னப் படாதகடனேயாகும்.

யாழிப்பானம்,  
நரவல்ர்கோட்டம்.

இங்கனம்,  
ஆ. முத்துத்தம்பிப் பிளை.

## கீர்த்தி பெற்ற தமிழ் வைத்தியர் ஒந்தாச்சியாபிள்ளை குடும்பம்.

---

தமிழருக்கு ஆதியில் வைத்திய சாஸ்திரத்தைப் போதிக்க அகஸ்திய மகாரிவதியின் அதுக்கிரகத்தாலும், அவர்களுக்குத் தொன்று தொட்டுக் கிடைத்த அதுபவச் செல்வத்தாலும் புத்தி நுட்பத்தாலும் அவர்களில் பலர் வைத்திய சாஸ்திரத் தில் நீர்க்களை அபேர்பெற்று அயல் நாட்டாரும் வியக்கத் தக்கவாறு தங்கள் வேலையில் திறமைகாட்டி வருகின்றனர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ரைஸ் துரையவர்க அடிடைய மைசூர் ராஜ்யத்துக் கல் வெட்டுகள் ஒன்றில் தேவ ராஜ பிள்ளை என்ற ஒரு தென்னுட்டு வைத்தியர் மிக்கத் திறமைவாய்ந்தவரென்றும், புதிதான் ஒரு வியாதி மைசூர் ராஜ்யத்தில் தோண்றி ஜனங்களைப் பிடித்து வெகு பேர்களை நாசம் செய்ததென்றும், அக்காலத்தில் இவ்வைத்தியர், அதற்குப் பரிசாரமாக ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்து ஜனங்களுக்குச் சொல்தம் செய்து அச்சம்நிக்கிணிரென்றும் சொல்லப் பட்டிருக்கிறதல்லவா? திருச்சிராப்பள்ளியில் ஆண்டார் தெருக்கோட்டில் நடப்பட்ட சுற்கம்பம் ஒன்றில் இரத்தின சாமிப் பிள்ளை என்னும் ஒரு தமிழ் வைத்தியர் திருச்சிராப்பள்ளி நகரத்தில் இங்கிலீஷ் பாளையம் மிகுதியாக இறங்கி இருந்த காலத்தில், இங்கிலீஷ் வைத்தியத்தால் தீராத நோய்க அடிக்காளாகி வருந்திய பல ஐரோப்பியர்களுக்குத் தகுந்த கிச்சை செய்து சொல்தம் செய்தனரென்றும், தங்கள் வைத்தியிடத்தில் தங்களுக்கு உள்ள நஷ்கு மதிப்பிற்கு அடையாளமாக அக்கல்வெட்டுக் கும்பம் ஸ்தாபிக்கப்பட்டதென்றும், வினங்குகிணறுதல்லவா? செவ்னையில் குளை என்னும் பாகத்தி விருந்த ஒரு மகா வைத்தியர், உடல் முழுதும் கிருமிகளுக்கிடமாகிக் கொப்புளங்களால் வருந்திய ஒரு ஐரோப்பியருக்கு மல்லிகைப் பூச்சியனம் ஏற்படுத்திக்கொள்ளச் சொல்லி பட்டியாக வைத்தியம் செய்து நோய் தீர்த்து தக்க வெகுமீது பெற்றனவர்கள்வா? மன்னர்குடியிலும், தஞ்சையிலும் டாக்டர் முத்துசாமி முதலியார் அவர்கள் துரைத்தன உத்தியோகஸ்தாக இருந்து ஆங்கிலேய வைத்திய சாஸ்திர சகாயத்தால் ரண சிகிச்சையில் யாவரும் அதிசயிக்கந்தகபடி. ரோக

பிலர்த்தினைப் பெய்துவிகாண்டு வந்ததாகத் தெரிகிறதல்லவா? இப்போதும் இங்கிலாந்தில் மேண்டிப் பலைப்பிரதேசத்தில் குடியேறி வைத்தியத்தில் நல்ல பேர் பெற்று வாழ்ந்து வரும் டாக்டர் சேளரிமுத்து அவர்களைப்போல அநேகர் இருக்கின் ரூர்கள்லவா? அப்படிப்பட்ட வைத்திய சாஸ்திரிகளில் ஒரு வரைப்பற்றியும் அவர் ஸ்தாபித்த வம்சத்தைப் பற்றியும் (Beeton's Dictionary of Universal Biography என்கிற) ஒரு ஆங்கில நூலில் சொல்லப்பட்டதை இங்கெடுத்து எழுத கிடேரும்.

மிக்கேயல் ஜூபர்கன் ஓந்தாச்சி என்பவர் ஆர்க்காட்டு நகரத் தில் மேன்மை பெற்ற ஒர் தமிழுக் குடும்பத்திற் பிறந்தவர். அவர் தந்தையைப்போல அவரும் தஞ்சாவூர் அரசரிடத்தில் வைத்தியராக இருந்து வந்தார். இலங்கைத்தீவில் கெவர்னராக இருந்து உலாந்தா அதிகாரியின் மனைவிக்கு ஒரு அபாயகர மரன் நோய் உண்டாகி என்ன கிகிச்சை செய்தும் சொல்த மாகாணமயால், தஞ்சையில் மிகத்திற்மையுள்ள வைத்தியர் ஒரு வர் உளர் என்று கேள்விப்பட்டு, அவ்வைத்தியரை இலங்கைக்கு அனுப்பவேணுமென்று அவ்வுலாந்தா அதிகாரிதஞ்சை அரசரைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே ஓந்தாச்சியாப் பிள்ளை இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் தன் வைத்தியத்தில் ஜயம் பெற்று உலாந்தா அதிகாரியின் மனைவிக்குச் சொல்தம் செய்துவிட்டார்யால், அவ்வதிகாரி அவருக்கு நல்ல மித்திரனுக்கிட்டார். ஆகவே கொழும்பு நகரத் தில் ஒரு ராஜீக வைத்திய உத்தியோகஸ்தராய் அமர்ந்து அவ்வுரிமையே குடியேறவிட்டார். இவ்வாறு கீர்த்திப்பற்றுக் கொல்வம் மிக்க ஒரு பெரிய குடும்பத்திற்கு ஸ்தாபகரானார். இவ்வமசுத்தாரனேகர் கல்வித்திற்மையை வேண்டும் பல துறைகளிலும் பிரசித்தராய் விளங்குகின்றனர் இவர்பிறந்த ஊர் ஆர்க்காடு; இவர் தேசுவியோகமண்டந்தது, சீ-டி 1714-ம் வருஷம். மேந்தூற்ய ஓந்தாச்சியாபிள்ளையவர்களினின் ரூ ஐந்தாம் நல்லமையிலுதித்த பீட்டர் பிலிப் ஜூபர்கன் குவிண்ட் ஓந்தாச்சி A. L. M. Ph. D. T. U. D. என்பவர் மிகவும் சாமர்த்திய முன்னவர். ஐரோப்பா சரித்திரத்தில் பேரெடுத்த ஏதியா கண்டத்தவர் இவர் ஒருவர்தான். இதுவிடையத்தில் இவருக்கு ஒருவரும் இலையில்லை. இதற்கும் ஜூபர்கன் பழுமி இலங்கையாக

கார்த்திபேற் றமிழ் வைத்தியர் ஓந்தாச்சியாபிள்ளை துடுப்பம் ராஜக

இருந்தபோதிலும், இவங்கை அக்காலத்தில் உலாந்தர் ஆணையின் கீழ் அமைந்திருந்தபடியால், கல்விப்பயிற்சியின்பொருட்டு இவர் உலாந்தா நாட்டுக்கே அனுப்பப்பட்டார். இவர் பாதிரி யாகவேண்டுமென்கிற கருத்துடனே இவரைப் படிப்பிக்கக் கருதிப் பெற்றேரால் அனுப்புவிக்கப்பட்டார். ஆயினும் உலாந்தாவின் ராஜரீக நிலைமை மிகவும் கலக்கருத்திருந்தபடியால், அரசாட்சி முறைகளை ஒழுங்குப்படுத்தும் துறைகளில் அதிக முயற்சி செய்யலானார். தேசாபிமானம் மிகுந்த கீர்த்தி மானான சீர்திருத்தக்காரரானார். உலாந்தா நாட்டின் சுதந்திரங்களை தன் நாவன்மையாலும், தானென்முதிப் நால்களாலும், சமரில் மூன்னிட்டுச்சென்று பேரேர் புரிவதாலும் காப்பாற்றி நிலைநடித்தானார். “உலாந்தா நாட்டு ஹாம்ப்டன் : வைப் புதுஷ்பெற்றூர். (ஹாம்ப்டன் என்னும் இங்கேலிங்கக்காரர் தன் நாட்டின் சுதந்திரங்களைக் காப்பதில் தன் உயிரை அபாயத் திற்குங்காக்கியதுபோல இவரும் முயன்றனர் என்பது பொருள்.) 1787ம் வருஷத்தில் அரசாட்சி ஏற்பாடுகளில் குழப்பம் உண்டாகிவிட்டபடியால் தேசபரித்தியாகம் செய்து வேறு நாடுகளிற் சென்று பிழைத்துவந்தார். 1795ம் வருஷத்தில் மறு படி அரசாட்சியில் மாறுபாடு உண்டானபோது இவர் உலாந்தா வகுக்குத் திரும்பிவந்து தரன் ஸ்வீகரித்துக்கொண்ட நாட்டிற் காகக் கடற்சண்டைகளிலும் னிலச் சண்டைகளிலும் ஸீரத்துடன் சேவகம்செய்து மிக்க உதனிசெய்தார். 1811ம் வருஷத்தில் முதலாவது நேப்போலியன் சக்கிரவர்த்தி (Imperial Council of Prizes என்னும்) பரிசுவிக்கும் சபையில் இவரை ஒரு ஆங்கத்தினராகச் செய்தனர். 1814ம் வருஷத்தில் முதலாம் வில்லியம் என்னும் அரசன் ஆகரவின்பேரில், உலாந்தா விற்குத் திரும்பினார்; அங்கே, உலாந்த இந்தியா நாட்டு வழக்குகளைத் தீர்க்கும் ஹம்போர்ட் ஜட்ஜாக நியமனம் பெற்றார். இவர் 1818ம் வருஷத்தில் தேசவியோசமடைந்தார். இவர் 1758ம் வருஷத்தில் இவங்கையிற் பிறந்தார்.

1867ம் வருஷத்திய மார்ச்சு மாதத்தசாசிப (“Leisure Hour” என்னும்) ஒரு பத்திரிகையின் ஒர் சஞ்சிதநயில் “டாக்டர் சூவிஸ்ட் உண்டாட்ஜி” என்பவரைப்பற்றி ஒர் சிறு சுரித்திரச் சுருக்கம் காணப்படும்.

உடையார்த்தேவு, அப்பாசாமி ஐயர்.

## தமிழ்நால்களும் நாலாசிரியர்களும்.

---

### 6. நம்மாழ்வார் காலம்.

---

ஸ்ரீ வைஷ்ணவ சமய சரித்திரம் என்ற ஓர் அருமையான வியாஸம் மசா-ர-ா-ஸ்தி து. அ. கோபிநாத ராவ் அவர்களால் சென்னையிலிருந்து வெளிவரும் மேட்ராஸ் ரிவியு (Madras Review) என்றவோர் இங்கிலீஷ் பத்திரிகையில் எழுதப்பட்டு வருகிறது. மேற்படி வியாஸம் நட்பமான ஆராப்ச்சியடன் பல ஆதாரங்களைக்கொண்டு யுக்தி யலுவைங்களுக்கிணங்க அமைச்சப்பட்டிருக்கிறது. அந்த வியாஸத்தில் அவர் நம்மாழ்வார் காலத்தைப்பற்றிக்கூறும் அபிப்பிராயத்தைத் தமிழகத்தாருக்குத் தெரிவிப்பது நல்லமென்று கருதி இது எழுதப்பட்டது.

வைஷ்ணவ சமயத்திற்கு ஆக்சரணி போன்றவர்கள் ஸ்ரீ இராமாநுஜர் சமார் கி. பி. 1055-ம் ஆண்டில் பிறந்து 82 மிராயம் ஜீவித்திருந்து ஏற்க்குறைய கி. பி. 1137-ம் ஆண்டளவில் எம் மிரான் திருவடிச் சரணமடைந்தார். இராமாநுஜர் காஞ்சியில்மர்ந்து இல்லறவாழ்க்கையை முடின்றி நடத்திக்கொண்டிருக்கையில் அவர் வைபவங்களைக் கேள்விபுற்ற ஆளாவந்தார் தமதுபுதல்வரான திருவரங்கப்பேருமாளரையரை அனுப்பி இராமாநுஜரை அழைக்க, அவரும் அவ்வாறே ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டனர். சமார் 1080-ம் ஆண்டில் இராமாநுஜர் ஸ்ரீரங்கம் வந்துசேரவும், துர்ப்பார்க்கியவசத்தால் ஆளாவந்தார் காலங்கென்று ஒருவாரம் ஆயிற்றிறன்று கேட்டு ஆருந்துபராமடைந்தனர்.

இவ்வாளாவந்தார் ஸ்ரீமந் நாதமுனிகளின் பேரன். இந்காத முனிகள் தற்காலத்தில் காட்மேன்னார்கோவில் என்று வழங்குகிற வீரநாராயணபுரத்தில் வகித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது திருக்குடங்கத்திலிருந்து அவ்வுருக்குச்சில் பிராமணைத்தமர்கள் வந்து, நாதமுனிகள் கேட்டுவத் திருக்கோவிலிலே நின்று,

“ஆராவழுதேயாட பேஞ்சுடல நின் பாலன்பாயே  
நீராயலைந்து சுரையவறுக்குகின்ற செடுமாலே

சிரார் செந்தெனல் கவரி வீசஞ் செழுநிர்த்திருக்குடந்தை ஏரார் கோவந் திகழுக்கிடந்தாய் கண்டேனம்மானே” என்ற பராசரமுதலாகவுள்ள 48-ம் திருவாய்மொழியைக் கணிந்துபாடினர். அப்பதிகத்தைக் கேட்டிரங்கிய நாதமுனிகள், “திருவாய்க்கஞ்சுக் திருவாய்மொழி ஆயிரமும் வருமோ?” என்று வினவினர். பிராமணர்கள், “ஆயிரமும் வராது. ஆயிரமுந் தெரிஸ்து கொள்ளவேண்டின், திருக்குருகைக்குக்கொல்லும் மின். அங்கே பராங்குசதாஸர் என்றெருநவர் உள்ளார். அவரைக்கண்டுகேட்டால் திருவாய்மொழி ஆயிரத்தையும் அருளிச்செய்வார்” என்றார்கள். அதனைக்கேட்டு நாதமுனிகள் திருவாய்மொழியைப் பெறக்கருதி, தாம் வயோதிகராய் இருந்தும் ஆசைமேலிட்டினால் தாம்பிரபாணி தீரத்தை ரோக்கிக் கென்றனர். திருக்குருகையையுத்த ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்து அங்கே பராங்குசதாஸரைக்கண்டு நமஸ்கரித்துத் திருவாய்மொழியைப் பிரஸாதித்தருந்தும்படி வேண்டினர். பராங்குசதாஸரும் மனமினகி “கண்ணினுண் சிறுத்தாம்பு” என்னும் பாசரங்களைப்போதித்து, ஆழ்வார் அருள்வழியைப் பற்றித் திருவாய்மொழியைச் சொல்லிக்கொடுத்தனர். திருவாய்மொழியைப் பெற்றுக்கொண்டு நாதமுனிகள் தம்முர் வந்துசேர்ந்து தமது மருமக்களான மேலைக்காட்டாழ்வாருடனும் கீழைக்காட்டாழ்வாருடனும் வீற்றருந்து மோகங் சாம்பிராச்சியான திருவாய்மொழிக்குப் பண்டுடிப்பாடிக்கொண்டிருந்தனர்.

இந்நாதமுனிகள் காலத்தைத் தீர்மானிப்போம். ஆளவந்தார் தேவகியோகமான காலம் சுமார் கி. பி. 1080-ம் ஆண்டென் ரேம். ஆளவந்தார் நாதமுனிகள் பேரன் என்றுங்கூறினாலும். ஆதலால் நாதமுனிகள் சுமார் கி. பி. 990-வது ஆண்டில் பிறந்திருக்கவேண்டும். மேலும் கி. பி. 1011 முதல் 1032 வரையிலராகாண்ட கங்கைகோண்டசோழனால் ஆதரிக்கப்பட்டு, அடிக்கடி அவ்வரசனுக்கு இராஜதானியராகவிருந்த கங்கைகோண்டசோழப்பாத்துக்குப் போக்குவரைகா இருந்தார். இந்த நசரம் கி. பி. 1024-ம் ஆண்டிற்குப்பிறகு அவ்வரசனுவேயோடுண்டாக கப்பட்டது. இதனாலும் நாதமுனிகளின் காலம் 11-வது நூற்றுண்டின் முற்பகுதியென்று ஏற்படுகிறது.

நாதமுனிகள் பராங்குசதாஸரைப் பார்க்கும்போது வயோதிகளான்று சொல்லப்பட்டிருக்கிறது. வயோதிகளென்று அம்

வழிப்பிரயாணஞ் செய்திக்கிருஷ். ஆதலால் வேயாதிக்கிரன் தற்கு 60 வயதுள்ளவரென்று கைப்போம். அப்போது இவர் பராங்குசதாஸரைக்கண்ட வருஷம் சமார் கி. பி. 1053-ம் ஆண்டு என்று ஏற்படுகிறது. ஆதலால் பராங்குசதாஸரும் சமார் கி. பி. 1053-ம் ஆண்டில் ஆழ்வார்த்திரநகரியில் வசித்தார் என்பது புலப்படும்.

இப்பராங்குசதாஸர் யாரென்று விசாரிக்குங்கால், இவர் மதுரகவியாழ்வாரது சீடர் என்று விளங்குகின்றது. மதுரகவியாழ்வாரேரா “கண்ணினுண் கிறுத்தாம்பு” பாடி, நம்மாழ்வார் அருள்பெற்ற புண்ணியவரான்! என்றால், நம்மாழ்வார் காலம் எனிதில் புலப்படுகின்றது. என்னை! பராங்குசதாஸர் சமார் கி. பி. 1053-ம் ஆண்டில் இருந்தார் என்றால், மதுரகவியாழ்வார் சமார் கி. பி. 1030-ம் ஆண்டில் இருந்தார் என்றும், அதே காலத்தில் அல்லது ஏறக்குறைய கி. பி. 1020-ம் ஆண்டில் நம் மாழ்வாரும் திருப்புவியின் கீழ் எழுந்தருளி இருந்தாரென்றும் கொள்ளுதல் தகுதியேயாகுமல்லவா? ஆகையால், நம்மாழ்வார் காலம் பதினேராம் நூற்றுண்டின் ஆரம்பமென்று கொள்ளுவோம்!

நம்மாழ்வார்

(சீடர்) மதுரகவி.

(சீடர்) பராங்குசதாஸர்.

(சீடர்) நாதமுனிகள் (சமார் கி. பி. 990—கி. பி. 1060)

(பொத்திரன்) ஆளவந்தார் (கி. பி. 1080-ல் இறந்தார்).

2. நம்மாழ்வார் காலம் பதினேராம் நூற்றுண்டின் ஆரம்பமென்றால், ‘திருவாய்மொழியும்’ ‘திருவிருந்தமும்’ திருக்குறைஞ்சுப் பிந்தின நால்களாகின்றன. அவ்வாறேயுங்கூற ஆதாரமுள்ளது. எப்படியெனில், காமத்துப்பால் அவரத்திலுக்கு வென்னும் அதிகாரத்தில்,

“ஓரவர் கெள்கை பெருவாக வண்ணை சொன்னீராக நிறுமின் நோய்,”

என்ற குறல் காணப்படுகின்றது. ஆழ்வாரும் தமது 43-ம் திருவாய்மொழிப் பதிகத்தில் நான்காம் பாகாத்தில் இச்குறலையேபொட்டிப் பின்வருமாறு பாடியிருக்கின்றார்.

தமிழ் நால்களும் நூலாசிரியர்களும்

நான்

“ஊரவர் கவ்வை பெருவிட்டுன்னே சொன்னீர் படுத்  
திரங்கல்வித்தி முனோத்த செஞ்சப் பெருஞ்செய்யுட்  
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த  
காரமர் மேணி நங்கன்னான் ரேழுகிடியனே.”

குருபரம்பரைக்கதையும், திருவள்ளுவர் கூற்றுக் கிணாதாச  
மஞ்சரியிலெடுத்துக்காட்டிய,

“குறுமுனிவன் முத்தமிழு மெண்குறஞ் நங்கா  
சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்,”

என்றதுறள் வெண்பாவும் நம்பத்தக்கனவல்லவிவன் நே கருதப்  
படும்.

3. மேலும், நம்மாழ்வார் மாணிக்கவாசககருக்குச் சுமார் 20,  
30 வருஷ காலம், பின்தனவராகவுங் தெரிகிறது. மாணிக்கவா  
சகர் காலத்தையும் மகா-ஈ-ஈ-ஸ்தி து. அ. கோபிநாதராவ் அவர்  
கள் வெளியிட்டிருக்கிறார்கள். சில முக்கியமான ஆதாரங்க  
ளையெடுத்துக்காட்டி அவர் காலம் பத்தாம் நூற்றுண்டின்  
இறுதியிலாவது 11-வது நூற்றுண்டின் துவக்கத்திலாவது  
பொருந்தவேண்டுமென்கின்றார். மாணிக்கவாசகர் கி. பி.  
1000ம் ஆண்டிலிருந்து திருவாசகம் செப்திருப்பாராகில், ஒருக்  
கால் நம்மாழ்வார் திருவாசகத்திலிருந்து ஏதாகிலும் கறலா  
மன்றே? இவ்வையப்பாடும் ஒழுந்துவிட்டது. எப்படியே  
வில், நம்மாழ்வார், தமது இயற்பாதத்திருவிருத்தம் 94-வது பா  
ரத்தில் மாணிக்கவாசகர் வாக்கியங்களின் ஒன்றை யெடுத்துக்  
கூறுகின்றார். அவ்விருவர் பாடல்களையும் தனித்தனிதேயே கீழே  
வரைகின்றோம்.

(1) “மைப்படிமேனியுஞ் வெந்தாமாமைக்கண் னும்வைதுகை  
மெய்ப்படியா அுன்றிருவடி சூடுந்தகைமையினூர் [ஏர்  
எப்படியூமிலைக்கக்குருட்டாமிலைக்குமென்னும்  
அப்படிபா அுஞ்சொன்னேன் அ டி.யேன்மற்றியாதென்  
[படை], — திருவிருத்தம்.

(2) “தாரோய்யையாயடி.யெற்றுன் ருளினைக்கண்டு  
பேரரங்கலகம்புக்காரடியார்புறமேபோந்தென்யர  
வோராமிலைக்கக்குருட்டாமிலைத்திங்குன்றுளினையன்புக்  
காராயடியேனையலேமயல்கொண்டமுகேனே”  
— திருவாசகம், திருச்சதகம், ஆண்டப்பரவசம், 7.

4. மேறும், முன்காலத்திய சிலாசாஸனங்களில் முதலாவது குலோத்துங்கன் காலத்துக்கு முந்தி வைஷ்ணவமதசம்பந்தமான சாஸனங்கள் காணக்கிடைக்கவில்லை. தித்திக்கோவளூரில் திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தைப் பற்றிக் கூறும் ஒரு சாஸனமும், ஸ்ரீரங்கத்தில் அரத்த முக்கிதாஸ (திருமங்கையாழ்வார்) கார்ப்பற்றி கூறும் ஒரு சாஸனமும், குலசேஶராழ்வார் பாடிய “தேட்டருந்திரவ்” எடுத்துக் காட்டப்பட்ட மற்றொர் சாஸனமும் காணப்படுகின்றன. “தேட்டருந்திரவ்” எடுத்துக்காட்டப்பட்ட சாஸனம் முதலாவது குலோத்துங்கன் அரசாட்சியின் 18-ம் வருஷம். வைஷ்ணவமதசம்பந்தமான சாஸனங்கள் முதலாவது குலோத்துங்கன் காலத்துக்குப்பிறகு ஏராளமாய்க்காணப்படுகின்றன. வீரசோழன் காலத்தில் அநேக வைஷ்ணவர் கருங்கு மானியங்கள் கொடுக்கப்பட்டதும், அவர்களை நெல்லூர் ஜில்லாவில் குழியேற்றனதும், செம்மையாய் விளங்க ஒர் சாஸனம் உள்ளது. குருபரம்பரைப்படிக்கு ஆழ்வார்கள் கவியுக ஆரம்பத்திலேயே யிருந்திருந்தால், எத்தனையோ சாஸனங்கள் குலோத்துங்கன் காலத்துக்கு முந்தி அகப்படலாமே? அவ்வாறு சாஸனங்கள் காணப்படாமலிருந்தலே ஆழ்வாராதிகளின் பின்தியகாலத்துக்கு ஒர் அத்தாட்சியாகின்றது.

5. மேறும், நம்மாழ்வார் வரதுணமங்கை என்ற ஸ்தலத்தைப் பாடுகின்றார். உதாரணமாக, திருவாய்மொழி 9, பத்து இரண்டாம் பதிகம், “புளிங்குடிக்கிடந்து வரதுணமங்கை யிருந்து வைகுந்தத்துன் வின்று.....” என்ற நான்காரம்பாசுரத்தைப்பார்க்க. இஷ்வரதுணமங்கை வரதுணபாண்டியால் இயற்றப்பட்டதென்று விளங்குகின்றது. கங்கமன்வானன இரண்டாவது பிருத்திவிபதியின் உதயேந்திரம்சாஸனத்தினும், திருச்சிராப்பள்ளி மலையிலுள்ள மாத்திரிபூதிஸ்வரர் கோவி அங்கு எதிரில் காணப்படும் சிவாலயத்தில் அமைத்திருக்கும் ஒரு சாஸனத்தினுலம் மேலே கூறிய வரதுணபாண்டியன் காலம் ஒன்பதாவது நூற்றுண்டின் மத்தியபாகம் எஷ்டு ஐப்பந்திரி பறப்புலப்படுகின்றது. ஆசலால், வரதுணமங்கையும் ஒன்பதாவது நூற்றுண்டிந்குப் பின்தியே தான் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நம்மாழ்வார் கவியுகவாரம்பத்தில் இருந்தாரென்றால் ஒன்பதாம் நூற்றுண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஒர் ஸ்தலத்

அணங்குகோலென் னுங்குறள்கைக்கிளைத்தினையே என்று

தை எவ்வாறு பாடமுடியும்? ஆதலால் நம்மாழ்வார் வரகுண  
பாண்டியனுக்குப் பின்தினையைப் பற்றி நம்மாழ்வார் வரகுண

6. இதுகாறும் கூறிப் போக்கதென்னை யென்றால், திரு  
வள்ளுவர் குறள் செய்ததற்கு கெருகாலம் பின்தியும், வரகுண  
பாண்டியனுக்கும் மாணிக்கவரசகருக்கும் பிற்பட்டும், ஆனவங்  
தார் காலத்துக்குச் சுற்று முந்தியும், ஏறக்குறைய பதினே  
ராம் நாற்றுங்குன் துவக்கத்திலேயே தான் நம்மாழ்வார் திரு  
வாய்மாழியைப் பகர்க்கதறுவினர் என்பதே,

பத்திராசிரியர்.

## அணங்குகொ லென்னுங் குறவ் கைக்கிளைத் தினையே.

(168-ம் பக்கத் தொடர்ச்சி)

இனித் திருவள்ளுவமாலை கூறிய நல்லிசைப் புலவராவது  
உரைகாரராவது பிறராவது வள்ளுவனு ரைந்தினையே கூறினு  
ரென் முறையானமயானும், ஐந்தினையைப்பதுபொல ஐந்தினையே  
கூறின் ஐந்தினைப்பாலெனப் பெயர் கூறல்லையு  
மன்றிக் கைக்கிளையாகிய ஒரு தலைக்காமமும் ஐந்தினையாகிய  
அண்புடைக் காமமும் பெருந்தினையாகிய பொருந்தாக் காமமு  
மென்று முத்திறத்திற்கும் பொதுவமாறு காமத்துப்பாலென  
ஸ்வமயானமயானும், ஏமஞ்சாலா விடும்பைபாகிப் தகையனங்  
குறுத்தலென் னுங் கைக்கிளை கூறின்ஸமயானும், வள்ளுவனுர்  
ஐந்தினையேக்கூறினுரெனல் பொருந்தாது.

இனி நல்லிசைப் புலவராகிய மேசுகிரனுர், “ஆண்பாலே  
மூற்றிண்டு பெண்பாலெடுத்தன்டு, பூண்பாலீருபாலே ராரூக,  
மாண்பாய, காமத்தின் பக்கமொரு மூன்றுக்கக் கட்டுறைத்தார்,  
நாமத்தின் வள்ளுவனுர் நன்கு” எனத் திருவள்ளுவமாலையிற்  
கூறியிருத்தலான், வள்ளுவனுர் களாவு கற்பெனப் பகுத்தில்  
ரென்பதும் ஆண்பாற்கூற்றுப் பெண்பாற்கூற்று இருபாற் கூற்  
றென மூன்றியலாசப் பகுத்தீரென்பதும் விளக்குபாதலின்,

வள்ளுவ னார் இரண்டியலாதப் பருத்தாசெனல் பண்ணை  
வழக்கொடு முரணுமாற்றி.

இனி ஆசிரியர்காலத்தால்லராதவின் உரையானாட்ட பரிமே  
லழகர் களவு கற்பென இரண்டியலாகவும் வேறு சிலர் திணை  
பற்றி ஜிந்தியலாகவும் கூறிய பகுப்பு நாலாசிரியர் கருத்தா  
காமையும், ஆசிரியர் காலத்திரும் நல்லிசைப்புலவருமாதவின்  
மோசிக்ரனர் கூறிய பகுப்பு, ஆசிரியர் கருத்தாதனாமுரைப்  
படும்.

இனிக்கோள்பற்றிக் களவு கற்பென இரண்டாக்  
கினும் கூற்றுப்பற்றி மூன்றுக்கினும் திணைபற்றி ஜிந்தியலாகப்  
பகுப்பிலும் முதற்கட்ட பகுப்பு ஆண்பாற் கூற்றும் குறிஞ்சித்  
திணையுமாகிக் களவியலாகவே முடிதலின், அதன்கட்ட கைக்  
கிளைவாற்றிணையக்கமாய் வழுப்படாவோவெனின், வழுப்ப  
டா, என்னை; ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையியலுள்  
“திணையக்குறுதலுங் கடிநிலையிலவே” என்று அகணந்திணை  
மயக்கங் கூறி, “உரிப்பொருளால்லனமயங்கவும் பெறுமே”  
என உரிப்பொருளால்லாத கைக்கிளை பெருந்திணையங்க்கலுங்  
கூறிச், கைக்கிளைவாக இரண்டாலுட்காமஞ்சாலா விளமை  
போள் வயிற் கைக்கிளைபோலச் சிறப்புடையதுங் காமஞ்சான்ற  
கிளாமைபோள் வயின் ஏமஞ்சாலாவிடும்பை பெய்திக்குறிப்பறி  
காறுங் குறுகாது வின்று குறிப்படு நெஞ்சொடுகூறுவதுமாகிய  
காட்சி ஜைம் தெரிதல் தேநலென் நும் கைக்கிளை நான்கும்  
இயற்கைப் புனர்ச்சியாகிய களவிற்கு முன்னிகழுமெனலை  
“முன்னைய நான்கு முன்னதற்கெனப்” என்னுஞ் குத்திரத்  
தாற் கூறிக் களவியலுள் “ஒத்தகிழுவதும் கிழுத்தியும் காணப்”  
எனக் காட்சியிலக்கணமுப், “சிறந்துழியையஞ் சிறந்ததெனப்”  
என ஜையத்தினிலக்கணமும், “வண்டேயினமூயே வள்ளிடுவே”,  
கண்ணேயலமரவிமைப்பே பக்சமென், றன்னனை பிறவுமாங்  
கவலைகழு, நின்றவைகளையுங் சுருவியெனப், எனத் தெரிதல்  
தேநலிலுக்கணமுங் கூறினமையானும், சிறந்துழி ஜையஞ்சிறந்த  
தெனப், என்னுஞ் குத்திரத்துட் கைக்கிளையைத்திற்கு  
நட்சினார்க்கினியர் அணங்குகொலென்னுஞ்குறையே உதார  
ணமாகக் காட்டினமையானும், இக்காமத்துப்பாற்போன்றே  
களவு கற்பென்னுமிரண்டு கைகோளுங் கூறுங் கலிந்தொகை  
யுட்குற்ஞகிக்கவி 20-21-22-வது பாட்டிற் கைக்கிணையும் 26

அணங்குகோலேன் வூங்குறள்கைக்கிணத்தினேயே என்

வது பாட்டிற் பெருந்தினையுங் கூறியிருத்தலானும், அவற்றுள் 20-வது பாட்டில் “ஈங்கேவருவா விவுன்யார்க்கால்” எனக்குறள் போலவே கைக்கிணையைபங் கூறியிருத்தலானும் மென்பது.

இனி நக்கீரனுர் ஈங்ககத்தினையுட் கைக்கிணை யுரைப்பது தினையைக்கமாமாதவின் மேலதே பொருள் என்ற தென்னையோ வெனிற் கூறுவால்: இதையனுர் முதற் சூத்திரத்துள், அன்பிளைந்தினைக் களவெனப்படுவது கந்தகுவவழக்கமென்று கைக்கிணைபெருந்தினை நீக்கி நல்வனைத்தினைக்கேது இலக்கணக் கூறப்பட்டுக்கு அதற்குக் கவலைநப் பெயர்கூறி, இரண்டாவது சூத்திரத்துள், “அதுவே, தானே அவனே தமியர்க்காணக், காமப்படினர்க்கி யிருவயிசனுத்து” வென்று அக்களவிற்குப் பொதுவிலக்கணங்கூறினுராதவின், ஆங்கு அதுவே யென்ற அட்டுக் கைக்கிணைபெருந்தினை யிரண்டனையு முணர்த்தாமல் முதற் கூறிய ஐந்தினைக்களனவையே யுணர்த்து மாற்றுனும் அக்களவிற்கு இலக்கணங் கூறும்வழி அதனிலக்கணத்தைக் கூறுது கைக்கிணையிலக்கணமாகிய காட்சியையழுதலாயின் கூறின் அது களவிலக்கணமாகர்மையானும், ஆண்டுத் தமியர்காண என்னுமிடத்துக் காணப்படுங் காட்சி, தமியர் என்ற பன்மையான் ஐந்தினைக் களவிடத்துக் தலைமகன் றலைமக வொன்னு மிருவர்பாலு மொப்பத் தோன்றும் வழிநிலைக் காட்சியை யுணர்த்துமன்றி தமியவென ஒருமையாற் கூறுமையின் றலைமக னிடத்துக் தொன்றிக் கைக்கிணைப்பாற்படுவதாகிய காட்சி ஜூம் தெரிதல் தேற்றென்று மொருதலைக்காட்சியை யுணர்த்தாமையானும், ஆகிரியர் தெர்ல்காப்பியனுர் “நாட்டமிர ண்டு மதியுடம்படுத்தற்குக் கூட்டியிரைக்குங்குறிப்புரையாகு” மென்றதுறைகளவின்கண் உள்தார்வதாகியவழிநிலைக்காட்சிகைக்கிணைக்காட்சியின் வேறுதல்நியப்படலானும், வழிநிலைக்காட்சி யிற் றஸ்முணர்வினல்லராதலும் கைக்கிணைக் காட்சியிற் றம் முணர்வினராதலும் இபற்கையாதலானும் வழிநிலைக்காட்சி பென்றந்தியுமாறு ‘நம் முணர்வினரந்றி யெதிர்ப்பட’ எனப் பதப் பொருளியறைத்துப் பின்னர் ஐபமொழித்தற்கு கட்டாவிடை யுள்ளுறுத்துத் தம்முணர்வோடு கானுங்காட்சியாகிய கைக்கிணையிலக்கணமுங்கூறி ஈங்கசகத் தினையுள் அக்கைக்கிணையிலக்கணங்கூறல் தினையைக்கமாதவின் மேலதே பொருளொன்றுர். இவ்வாற்றுங் கக்கிரனுர் களவினிகழும் வழிநிலைக்காட்சியைக்

கைக்கிளைப்பால்வாகிய காட்சி ஜூயம் தெரிதல் தேறவில்லை என்று மொருதலீக்காட்சியாக வரைத்தல் பொருந்தாதென மறுத் தமை விளங்குதலின் அவர் கருத்தறியாது களவொழுக்கத் துட்ட கைக்கிளை மயங்கின் வழுப்படுமென்ற பொருந்தாமை காண்க.

இனி இறையனார் தொல்சாப்பியனார் போல ஜூந்தினை பெயாடு கைக்கிளை பெருந்தினை மயங்குபெமன விதி கூருமை பெவ்னை யெனின், அவர் அன்றினைந்தினைக் களவெனப்படுவது என ஜூந்தினைக்கே இலக்கணங் கூறப்படுக்காராதவின், தொல்சாப்பியனார் போல ஏனைத்தினைகளின் இலக்கணமும் அவை ஜூந்தினையொடு கலந்து வரலுங் கூறிற்றிலர். அது குன்றக்கறலாகாது. தொல்சாப்பியனார் “கைக்கிளை முதலாட்சி பெருந்தினை யிறுவாய், முற்படக் கிளந்த விழுதினை யென்ப” என ஏழுதினையுங் கூறப்படுக்காராதவின் அவர் அகத்தினை பியானார் கைக்கிளை பெருந்தினையின் பொதுவிலக்கண மும் அவற்றின் மயக்கரும் களவியலுட் கைக்கிளையாகிய காட்சி ஜூயம் தெரிதல் தேறவின் சிறப்பிலக்கணமும் கூறினார். அது மிக்கபடக் கூறநுமாகாது. இவ்வாற்றான் நக்கிரனார் தினை மயக்கமென்றதன்றி வழுப்படுமென்ற கூருமைபும் காமத்துப் பாவிற் கைக்கிளைவரின் தினைமழுப்பக்கமாவதன்றி வழுப்படா வையுங் களவின் கட் கைக்கிளை மயங்காவைக்க கூறல் பொருந்தாமையுமிருக்க.

(இ) ன னும்வரும்)

சோழனாந்தான், ஆ. சண்முகம் டின்னை.

### ஏனையிட்.

(120-ம் பக்கத்தொடர்ச்சி)

— உங்களுக்கு வாய்தான் —

மேற்கண்ட பிரகாரம் சமுத்திரம் அமரவோ, புதிதாபழுற்ற ட்ராஸினார் கரைகண்டாற்போதுமெனக் கரையை நாடிச் செல் னுங்கால், லிபியா ஈகரின் துறைமுகத்தைச் சேர்க்கானார். அது ஓர் பிரமாண்ட ஒதுக்கில் சமுத்திரத்தால் முற்றியும் சூழப்

பட்ட ஓர் திவைப்போன்ற தாவு. அதன் இருபுறமும் பிதுக்க மூற்று உயர்ந்திருப்பதினால், சமுத்திரத்திலிருந்து அடிக்கும் ஆலைகள் அவைகளிற் சீறிமேரதினவுடன் உடைபட்டுப் பின் வாங்கிச் சிறு சுழல்களாய்ச் சிதறுவதால், அது ஓர் அற்புத மான துறைமுகமாய் அமைவதற்றது. அன்றியும், இதன் புறம்பே எழும்பிய இரண்டு குன்றுகளோ ஒரேதாய்வாயிற்றில் பிறந்த இரட்டைப் பிள்ளைகளுக்கு நிகராக அபேதமூற்று வானத்தை என்றுகிலும் தாவிப் பிழிப்போமென உறுமிக் கொண்டேயிருக்கின்றன. அக்குன்றுகளின் உயரத்தைக் கிழாக நோக்குற்றுக் கண்டுதெளிவுற்ற அத்தீவு கொஞ்சமே னும் சலிக்குமோ? எப்படிச்சலிக்கும்! மேலும், அக்குன்றுகளின் மேலேயோ செழுமையுற்ற மரங்களின் அடுக்கத்தால் அதற்குள் சூரியன் உட்புகப் பயந்துதான் விலகினாலே என ஓர் அந்தகாரத்தோப்பு விளக்கியது! எதுமிலோ சார்ஷவக்குத் தோற்றுவது தொங்கிப்பரவும் மலைகளால் கவிந்த ஓர் விடைத் தீர்த்தம் மலைக்குகை! அதற்குள்ளிருப்பன அமுத ஊற்றுக்களும் சமுத்திரக் கண்ணிகைகளுக்கிருப்பிடமாகிய ஜீவமலையின் பிடங்களாம்! இத்தகைய துறைமுகத்தில் எப்பீர்க்கத்தாத்த புசல் அடிக்கினும் கப்பல்கள் சலியாமல் நிற்க இருப்புச்சங்கிலி வேண்டியிருக்குமோ? அல்லது விகாரமான ஏங்குரத்தான் வேண்டியிருதா? இதற்குள் தான் எனையாஸ் என்ற பிராடு நன்னுடைய சின்னுபின்னமான படைக்கலங்களின் ஏழு கட்பல்கள் சகிதம் சேர்ந்தனர்.

ட்ராமினர்களோ கரையும் ஒரு காலத்தில் காணக்கிடைக்குமோ என்று பிரமித்தவர்களானபிழியினால், பூமியைக் கண்டதும் காலைத் தொட்சியை மகிழ்வற்று சமுத்திர சலத்தில் ஊற்க்கிடந்த தேசத்தை மணவில் பூரட்டி ஒருங்டு புரண்டு கொண்டிருந்தனர். பிறகு அகாடஸ் என்பவர் சக்கிருக்கிக் கல்லினால் நெருப்புண்டாக்கிச் சருகிலெடுத்துக் காய்ந்த சள்ளியால் அடிப்பு மூட்டப்போ, அவருடைய பரிவாரங்களில் சிலர் கணிப்புற்று வேண்டா வெறுப்பாய் நினைந்து, செட்டுப்போன் கொதுமையையும் பாத்திரங்களையும் வெளியிரைலெடுக்கவும் சிலர் அவைகளை அன்னில் வறுத்து ஏந்திரமிட்டறைத்தனர். இதற்குள் எனையாஸ் என்பவர் ஓர் குன்றின் மேலேறி சமுத்திரத்தில் தன்னுடைய பரிவாரக் கப்பல் ஆயுதம் முதலானவை சித-

வித்கிடக்கின்றன வோ எனக் கண்ணுக்கொட்டிய தூரம் பார்த்துகில் அப்படியாதோன்றும் தென்படாமல் சுறையின் மேல் மேய்ந்துகொண்டிருக்கிற மூன்று மான்களையும் அதன் பிறகு மான் கூட்டங்கள் தொடர்ந்து வருவதையும் பார்த்தார். உடனே அவ்விடம் தங்கிக் கோதண்டத்தை பெடுத்து அப்பு களை வருவதிக்கவே, கூட்டங்களெல்லாம் தோப்பிற்குள் சிதற போடவும் தலைமையான ஏழுமான்களைக் கொன்றனர். பிறகு திரும்பி வந்து கிடைத்தவைகளைச் சினேகிதர்களுடன் புசித்து திசிலி தேசத்து அரசன் இவருக்கு நன்களித்த சாராயுத்தை எல்லோருடனுக்குடித்து, அவர்களை நோக்கிப் பின்வருமாறு தேற்றனர்:—

“அன்பர்களே! கஷ்ட நிவட்டுரங்கள் நமக்கு நாதனமல் லவே! ஏற்கனவே பெருங் கஷ்டங்களை யெல்லாம் அனுபவித்த நமக்கு இந்தக் கஷ்டம் எம்மாத்திரம்? இவைசளுக்கும் சீக்கிரம் முடிவு வருமான்றே? நமக்கோ இடலி தேசம் பிரமலிதத்தில் ஏற்பட்டிருப்பதால், கஷ்டங்களைப்பாராது அவ்விடம் விரைந்து சென்று இராஜ்ஜியம் ஸ்தாபிக்கவேண்டியது நம்முடைய கடமை. ஊக்கத்தைக் கைவிடாமல் சந்துவஷ்டியாயிருங்கள்.”

இவ்வாறு இவர் தைரியப்பிரசங்கஞ் செய்தாரே பொழிய, தமது ஆழ்ந்ததுக்கத்தை மறைக்க இவர் ஆயிரயித்த கபட நாடகமெல்லாம் இவர் முகத்தில் தோன்றிக்கொண்டேயிருந்தது. இவர் பரிவாரங்களோ ஒருவரது தேறுதல் ஆடைந்தவர்களாப் மாம்சபாகனு செய்து புசித்து, சுராயத்தால் உற்சாக மட்டந்து, புல்லின் மேற்புறங்குகொண்டு செத்துப்போனவர்களைப்பற்றியும் தம்மை மறந்துகிடக்கின்றவர் களைப்பற்றியும் பேருக்கொண்டிருக்கையில், பக்தசிரோமனியாகிப் எனெயாஸ் என்பவர் இறந்துபோன தன் னுடைய ஆப்சசினேகிதர்களை நினைத்து உள்ளுக்குள்ளே துக்கித்துக்கொண்டிருந்தார். அச் சமயத்தில் தேவேந்திரன் ஆகாசத்திலிருந்து அமைத்தியுற்ற சமுத்திரத்தையும் பூமியையும் ஜனங்களையும் நேருக்கிக்கொண்டிருக்கையில், வீனஸ் (Venus) என்பவள் துக்கசாகரத்தில் மூழ்கினவளாப் விண்மாரி எனவே அவள் இருகண்களும் மாரி பொழிய அவரிடம் முறையிட்டாள். “நரகர்களையும் வானவர்களையும் வான்மாற்னுஹம் ஒருகாலும் மாறுத ஆக்ஞா சக-

கிரத்தால் ஆனும் பிரடிவே ! என்னுடைய எனெயாள் என்பவாரும் ட்ராமினர்களும் என்னபாவஞ் செய்திருக்கவேண்டுமோ? திடலி தேசம் கண்டுபிடிக்கப்பட்டு ரோமாபுரி ட்ராமினர்களால் ஸ்தாபிக்கப்படவேண்டியிருந்தால், இப்படியா அவர்கள் நாடுகள் பறிவெகாடுத்தும் பதிருதிபாவுமிழுந்தும் ஜெகமுழுதும் சென்றவிடமெல்லாம் துறத்தப்பட்டுக் கஷ்டங்களில் முழுச் செலவேண்டுமென்கிற விதி ஏற்படவேண்டும்? லோகபிதாவே! ஆக்ஞாசக்கிரம் மாறவேண்டியிருத்தன்? ஆரம்பத்தில் ட்ராம்நகரம் அழிபட்டதும் ரோமாபுரி பிறக்கத்தான் என்றி நம்பிக்கையால் ஒருவாறு தேறுதல் அடைந்தேன்! இப்போது கஷ்டமெல்லாம் ஒருங்குசீர்ந்து விடேடமென்று தொடருவதைப் பார்த்தால், விதிதான் வழுவியதோ என ஐயம் உண்டாகின்றது.

(இன்னும் வரும்)

**A. சிவக்கொழுந்து முதலியார், B. A.**

## பதிற்றுப் பத்து—உரை.

செய்யுள் (ஸ்ர)

துறை—செந்துறைப்பாடாண் பாட்டு.

வண்ணம்—ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்.

தூக்கு—செந்துக்கு.

இவற்றின் பொருளை (ஸ்ர)ம் செய்யுள் உரையிற் காண்க.

சொற்சீர் என்றது அளவடியிற்குறைந்தும் வஞ்சியோசையன்றி அகவலோசயாயும் வரும் அடியினை.

பேயர்—சான்றேர் மெய்ம்மறை. போரில் அமைதியுடைய வீரர்க்கு மெய்புகு சருவிபோலப் போரிற்புக்கால் வலியாய் முன்னிற்பவன் என்ற சிறப்பானே இதற்கு இப்பெயராயிற்று.

1—2. நிலம்—அளப்பரியையே:—நிலம் நீர் காற்று ஆகாயம் என்ற பூதம் நான்கும் போல வின்பெற்றுமையையளவிட அரியவனே.

3—4. நான்—விளக்கத்தனையை:—நான், விளக்கமில்லாத இராகு கேதுவும் சிறப்புப்பற்றி வேறென்னைப் பட்டதிங்கள் ஞாயிறும் நீங்கிய மற்றும் ஐந்து

கிரகங்கள், திங்கள், சூயிது, லுலிக்கின்ற அழல், ஆகிய இவ்வைந்தும் ஒன்று சேர்ந்தாற் போன்ற பிரகாசத்தையுடையவனே.

- 5—7. போர்த்தலை—வண்மையையே:—போரை மேற் கொண்ட நூற்றுவரோடு (பொருது, வலிமையிற் சிறந்த, துணிவோடு கூடிய ஆண்தன்மையையுடைய அக்குரான் என்னும் வள்ளிலை யொத்த கொடுடயாளனே.
- 8—9. அமர்—முன்பு:—போரைக்கடந்து தும்பை மாலை யைச் சூடிய பலைவர்களாது பொரப் பெருமையையழித்த, போரை விரும்பும் வலிமையையுடையவனே.
10. கூற்று—ஆற்றலையே:—இயமன் கோபித்துப் போர் க்குவரினும் அவன் வலியைக் கெடுக்கும் ஆற்றலை யுடையவனே.
- 11—12. எழுமுடி—மேய்ம்மறை:—தான் வென்ற ஏழு அரசர்களின் ஏழுமுடிகளாற்கொய்த் தூரத்தைக் கரித்து, இலக்குமி தங்கிய மார்பையும், வலி பொருந்துதலையுடைய விசாலமான கையையும், உடைய, போர்வீரர்க்கு மெய்ப்புகு கருவிபோன்ற வடை.
- 13—15. வான்—கணவர்:—வான் அரமகளிர் அழகிற்கு அவளே ஒப்பேன் யானேயானே என்று தங்களில் மாறு கொள்ளும், விளங்குகின்ற ஆபரணங்களால் மூடப்பட்ட வண்டுகள் மொய்க்கின்ற கூந்தற் சுரு வரிகொயும் வளைந்த குழமூயினையுடையாட்குக் கணவனே.
- 16—17. பல்களிறு—உழவர்:—பலயாணக் கூட்டத்தோடு வெல்கொடியாசையும் படையாகிய ஏருமூபவனே.
17. பாடனிவேந்தே.
- 18—22. இலங்குமணி—உடனே:—விளங்குகின்ற முத்துக்கள் நிறைந்த, அழகிய, மரக்கலங்கள் சஞ்சாரிக்கின்ற, வட்டமாகிய, கடலாற் குழப்பட்ட. இடத்தையுடைய இப்புமி முழுதாண்ட, உன்னுண்டை சூடிமுன் முதல்வர் போல, நீ நின்று அழியாத நல்ல புகழை நிலைப்பித்து, இவ்வுலகத்தோடு கூட செடாதொழில்வாய்காக.

(இன்னும் வரும்)

ஏண்டிதர், K. M. நடேச ஜூபர்.

## அங்கம் 2. களம் 8.

சோலையின் வழியே தேடி சென்ற விசுவநாதன் அவ்விடங்களிலுள்ள அடிச்சலைகளையும் வண்டி சென்ற வழியையும் அச்சுதப்பனுக்குக் காட்டி காஞ்சனை சிறைப்பட்டனள்போனும் என்று கூறினிற்க, அங்கே காஞ்சனையின் மேஞ்சிரம் காணப்பட்டது. மோதிரத்தை எடுத்துப் பிரஸாபித்துக், காரைசெடியின் மீது கிடந்த கட்டுண்ட தரமரைப்பூவை எடுத்து, அந்த இங்கித்ததால் காஞ்சனை ப்ரைவரால் சிறைசெய்யப்பட்டதை அறிந்து, தான் சிறை மீட்பதாகச் சபதம்கூறினன். அச்சுதன் அதுவே சரியென்று கூற இருவரும் நகர் நோக்கிச் சொன்றனர்.

## அங்கம் 2. களம் 8.

இடம்—சென்றகங்களிடமே. காலம்—காலை.

(விசுவநாதனும் அச்சுதனும் தேடிவர)  
(நேரினச்யாசிரியப்பா.)

விகவ. இவ்வடிச் சுவடு மேந்திமை யடியே !

நவ்விடீர் விழியா ண்டந்த வழியே !

சிறிய வடியிதோ ! செவ்விதிற் காண்க !

வெறியவிச் சூழலை வேண்டி வந்தனன் !

ஆ, விது நண்ப ! வடிகளை நோக்குக !

பாவை யிங்கு பயந்து நின்றனன் !

இன்ன ஸொன்றவட் செதிச்ப்படக் கண்டு,

பின்னுறப் பாதம் பெயர்த்து வைத்தனன் வ !

நாலடி பின்னுற நாடி நோக்கின !

காலடி பலவுக் காண்பன காஞ்சும் !

வஞ்சமே ! காதல ! வஞ்சியைச் சிறைசீய

நஞ்சமே பனையவர் நாடினர் ! மெய்யே !

அந்தோ ! இங்ஙன் அரசே ! பாராய் !

பந்தஞ் செய்தனர் பாவையை பெயன்பது

தோன்றிய திந்தச் சூலை சொல்லுமே !

ஆன்ற பொட்டியொன் நமைவிட ரிதுவே !

பண்டி யிருளை பழந்த சுவடுப்

264

கண்டனன் கானைப் ! கன ங்குழம் சிறையோ  
பட்டன வாசும் ! பழிபட நின்றேம் !

அச்சு. எங்கைக் கிந்த விடருமெய் தியதோ ?

(விசுவாதன் ஓர் மோதிரத்தைக்கண்டேதேது.)  
விசுவ. உங்கையினுழி ! பொளிருமில் வாழி !

காஞ்சனை பெண்றபேர் காண்க ! காதல !

வாஞ்சை கொண்டும் வரவை யுண்ணியே

வாங்கி யிட்டனவ் !— வாரு முட்செடி

தாங்கு கிண்றதென் ?

(காரைச்செடியின்மீது கிடந்த ஒரு பந்தை யேடுத்து.)  
தாமரைப் பூஷிது !

நாரினைற் கட்டி நடுவிற் துணியுஞ்

சேரக் கிடத்திய செயலீனை சோக்காய் !

அச்சு. இதனைற் குறித்த விங்கித மென்ளையோ ?

புதனுப் போந்த புண்ணியக் குரிசிலே !

விசுவ. வேரியங் கமலமே மெல்லிய லாச,  
நாரே நண்ப ! நாரியைக் கட்டிய

பாச மாகப், படிந்த தூசுங்

கூச விடாதுவாய் கொடுத்த பந்தா,

காரைச் செடியே கருதலர் குழுவாத்,

தாரைச் சுவடீ சுகட இந்றியாக்,

கருதினன் ரேழு ! கனங்குழம் யிங்கிதம்

அரிதரிது ! ஆயிழமூ யறிவு மரிதரோ !

(நாரைவிலுக்கிப் பூவை நோக்கி.)

பூதோ ! யுண்ணப் புசப்பவ லிலையோ ?

சாவா திருந்தேம் தலைபடக் கண்டும் !

அரசன் புதல்வியே ! யருங்குல விளக்கே !

விரசவார் போற்றும் வில்லுமிழ் மனியே !

தானையும் மரங்குல தாவறப் புதைத்துங்

தேனே ! விதியின் செயலு மிதுவோ ?

பாவியே மியாங்கள் பண்டத்த வலியு

மோவியம் போல வுயிர்ப்பில் தாயதே !

வாடி ஸை சீயும் ! வருத்தங் துயத்தை !

தேடி யா ஊஸாக் திறையீட் கிழல்லீங்கல்

வாழு நானும் வற்றதாய் விடுமே !

கர்முமே வீரங் ! தனிக்கிலை குன்றுமே !

அச்சத ! என்றுகா னரிவையைக் கொண்டு வீட்டை  
நிச்சயம் ! அன்றுகா னித்திரை கொள்வேன் !

அச்ச. (பெருமுச்செறிந்து)

பேறத்யான் பெற்றும் பெருங்கண் னீரோ  
வாதை யாயவன் வாழ்நகர் சுடுமே !

நாத ! நீதேய காரிணன் விலக்கிட

போகதக் கொண்டனோ ! புகன்ற சுபதமூம்  
உரைத்து னின்றலை ! யுறுவது கூறில்,  
விரைச்சகருங் குழலை மீட்பவ னீயே !


விசுவ. வார்த்தை யாடி வாளா நிற்பதோ ?

பேர்த்து மாதரைப் பேதூற ஸொழித்து;  
நன்ன கர்க் கேகி நாழும்

மன்ன வர்க் குராத்தவன் வார்த்தைசொள் வோரோ !

களம் 8. முற்றும்.

அங்கம் 2. முற்றிற்று.



256

### அங்கம் 3. களம் 1.

விசுவநாதன் காஞ்சனை சிறைப்பட்டாளென்று அரசனுக்குத் தெரிவித்து அவளோ மீட்டுவருவேணன்று விண்ணப்பஞ்செய்துகொள்ள, அரசன் அப்படியாகில் “விஜயபுரிக்கு நியே என்றாதனுக்சென்று சல்தான் இஸ்மேலிடில்ஷாவைக் கண்டு வடுகல் துறைமுகத்தில் அவனுடைய ஸ்தானுபதியான ரசல்கான் நமது கப்பல்களைக் கொழுக்கி வர்த்தகத்திற்கு இடையூறு செய்தானென்று தெரிவித்து அவ்வாறு அவன் செய்தற்குச் சால்தானின் ஆக்னென்டோவென்றும் அவ்வாறு அரசன் உத்திரவு செய்திராவிட்டால் ஸ்தானுபதியைத் தண்டிக்கும்படி கேட்டும் வா” என்றான். விசுவநாதன் அப்படிபே புறப்பட்டு வந்தான். இது இவ்வாறிருக்க விஜயபுரிக்கோட்டையில் ஓர்மாரிகையில் காஞ்சனை சிறையிருந்து வருந்தினார். ஒரு நாள் மாலைப்பொழுதில் சந்திரன் தனது ஒரியை விசுவநிகையின் விலாமுற்றத்தின் மீது சோர்ந்து கிடந்து பிரலாபித்தார். சால்தான்மாலு அக்கேவந்து தனது காதலைக் கூறி வேண்டினான் காஞ்சனை ஒரு சூழ்சியைத் தன் மனதில் நினைத்து ஒருமாத காலம் தவணை கூறவிடுத்தான்.

### அங்கம் 3. களம் 1.

இடம்—விஜயபுரிக்கோட்டையில் ஓர் உன்னதமாளிகை.

காலம்—மாலை.

[மாளிகை நிலாமுற்றத்துச்சோர்ந்து கிடந்த  
காஞ்சனை தனியே புலம்பல்.]

(நேரினையாசிரியப்பா.)

காஞ்ச. பேதையர் குழுவைப் பிரிந்ததால் வந்த  
வாதனை யோ?விதி வயந்தா னிதுவோ?  
செந்திரு மகளின் றிருவடித் துளை களை  
முந்து பூசனை முன்னிசின் றேன்! அவள்  
அருளு மிதுவா யமைந்தது கொல்லோ?  
மருஞு மென்னை மனச்சிறை கொண்டவர்  
இச்சிறை மீட்டிடையை யேற்றிட வார்கொலோ?  
நச்சி நாதனுர் நயந்திடா ரென்னில்,

என்கிறை நீக்குவா ரெவரே ! யிலங்கையிற்  
 பொன்சிறைப் பட்டனள் போலு மாயினேன் !  
 சின்னள் வருந்திபச் சிறை யம்மனுஞ்  
 தன்னு யக்னைச் சார்ந்த வாறுபோல்  
 நலங்கொள் வேணே? நலிய மின்த  
 விலங்கிற் பட்டுளைம் வெதும்பி நிற்பசேனு?  
 பஞ்சரங் தன்னிற் பட்டு வருந்தும்  
 அஞ்சிறைப் பறவையும், அலைபுனற் பிரிந்து  
 வாடிக் கிடக்கு மச்சமும், தன்னினங்  
 கூடிக் கலந்து குலவா பஞ்ஜனையும்,  
 காட்டி னுலவிக் களிப்பதை விட்டு  
 வேட்டுவர் வலையில் விழுந்த மாஜையும்,  
 குரங்கின் கைப்படு கோதையும், காற்சமல்  
 கரங்கையும் போலக் கலங்கி நின்றனன் !  
 நான் மொழிந்து நல்லுணை விழுந்து  
 மேனி மாசற மெலிந்து விட்டது !  
 ஆபமும் விட்டில் வறிவிலா மிலேச்சர்  
 ஈடு முணவை யேற்று மிருந்தனன் !  
 எற்குயி ரிழுத்த லெண்ண மாயினுஞ்  
 தற்கொலை புரிதல் தகுதி யன்றென  
 ஆன்றேர் கூற்றுக் கமைந்து நின்றனன் !  
 ஏன்றெனைக் கொள்ளா திருப்பட்ரே லாவி  
 பேணேன் ! இந்தப் பிறவியும் பழுதுறும் !

காவற்பேண். (காவற்பேண் உள்ளேபிரவேசித்து)  
 கானு மாசையாற் காவலன் மகனூர்  
 சல்தான் மாலுவுன் சூழற் புக்கனன்.  
 காஞ்ச. தொல்லை விதியின் சூழ்சியே கொடிதாம் !  
 அதனினுங் கொடிதிவ் வறிவிலான் செய்கை !  
 முதனு எறிவிலி மொழிந்தனன் காதல் ;—  
 மன்ம்தன் கலையால் வருந்தினன் ! பைந்தொடி !—  
 என்றா னிரங்தன னிரங்தவற் கெதிர்மொழி  
 ஒன்றல நிதிக ஜோதினன் ! பண்டு  
 மன்றலங் சூழலாள் வைதே கிக்கிடர்  
 இழுத்த விலங்கை யிராவணன் பாடும்,  
 மழுத்தடங் கண்ணியை மன்ன ரவையினில்

மான மழித்த வணங்கர முடியேரன்  
போன கதிபும், பொக்கரா னங்கு  
மமயத் தடவியி ரைவைக் கொன்று  
தமயந்தி யென்றன் ரூபங் தீரென  
வேண்டிய வேடன் விளித் தி தியும்,  
அகலிகை யிடத்தி லாசை மிக்குறப்  
புகுந்தவட் புனர்ந்த புரந்தரன் பாடும்,  
சொல்லினன் ! கேட்டுள்ளன் ! சூழ்ச்சியா விவைன  
வெல்லுது மெனவே வேண்டினன் றிங்கள்  
ஒன்று தவணையா, வொருப்பட்ட டனனவன் !  
இன்று வந்ததற் கெண்ணி மித்தமோ ?

[கல்தான் மாலு உள்ளே பிரவேசிக்க, காவற் பேண் வேளியே  
செல்ல.]

மாலு. ததைமலர் வாளி தனுவினிற் சீருடுக்கு  
மதனானஞ் சலாமிடு மாதர் திலகமே !  
என்னுடைய யிதயத் திருக்குங் கண்ணே !  
தென்னுண் டேனிற் றதிக்குங் கரும்பே !  
மாந்தனி ரொத்துரு வயங்கு மின்னே !  
காந்தனிற் செவந்து காட்டுங் கரத்தாய் !  
மஹாங்கர் வடித்த மனமுறுங் குழலாய் !  
உழையின் கண்கள் ! உண்திரு கண்கள் !  
முருக்கிதழ் ! முத்த மூரல் ! முகின்முலை !—  
உருக்கொளித் தொதுங்கு மொண் சிறைத் தோகை !  
கண்களுங் துருவே கருதி நின்றன !  
எண்ணமு மல்வா றிருந்து தின்சொலாய் !  
தவணை கூறித் தமியனை வருத்தினை !  
இவகைனை மருவி யின்பந் தருவவேபே  
அப்வன் அன்றெனி னுயங்குவன் கோதையே !

காஞ்ச. ஏந்தரத் தவணை நச்சி நின்றனன் :—  
மண்ணவ வென்றன் வாய்க்கம்பைக் காத்தி !  
அன்ன ரூப்பன் பேதுற லையுப்பேன்.

மாலு. கண்மரை! யுனாது கருத்துப் படியே  
எண்ணருங் கால மரயினு மிருப்பன் !  
காதவி யாகக் களித்துக் கூடிவென்  
மாதவப் பயனு மதிப்பன் !—

காஞ்ச.

மன்னவ !

உண்ணுவ முறிந்தேன் . ஒருமதி நாழுத் துப்ப  
பின்னாலு முடித்தும் . பேதையேன் விரதம்  
முடியுங் காறு முன்வரா திருக்க  
வடியாள் வேண்டினன் ! —

மாலு.

அணங்குண துள்ளப்

படியே யாற்றுக படைத்து நோன்பையும் !

துடியிடை ! அந்நாட் தோன்றுவன் செல்வேன் !

(மாலுவெளியே செல்ல)

காஞ்ச. (பேருமச்சேறிந்து)

சிறையிடைப் பட்டுச் சென்றன நாட்கள்  
உறைவிட மெவரு முணர்கிலர் போலும் !  
நாதனும் வருகிலன் ! நாடுவர் கொல்லோ ?  
பாதக னுஞ்சும் பார்த்து நின்றனன் !  
தெய்வமு மென்வயிற் செயிர்த்து நின்றதோ ?  
உய்வு மெனக்கினி யுண்டா குங்கொலோ ?  
காவன் மாளிகை கடப்பது மரிதாம் !

தாவறு மகழியுங் தைவர நின்றது !  
உயர்விலா முற்றத் தொருசார் போந்திச்  
செயலா ரகழியிற் சிக்துகல் செயலாய்  
முடியுமோ வறிகிலன் ! மீங்துமோ ? நாதன் !

அடியாள் காணவு மாகு மேகொலோ ?  
கண்டகர்க் காகக் கரைத்திடி னுயிரை  
விண்டலங் தொடுபுசுழி வீரனை விழைதல்  
கூடுமோ ? பிறவிதான் கொள்ளுமோ பயனும் ?

நாடுவ ராயினும், நாலுஹ மிடந்தான்  
அறிவரோ ? சிறந்த வறிவுறு நாதனுங்

குறிப்பனே பொழுவிஷைடைக் குறித்த விங்கிதம் ?

தெரிந்தெனை மீட்குஞ் செயலையே நாடி

இருந்தனன் கொல்லோ ? எழுந்தனன் கொல்லோ ?

எவ்விதத் தந்திர மியற்றி பென்னை

வவ்வுதல் செய்வனே ? வருந்தி வானுள்

வாளா வளா வெத்தெனை

நாளோ துயர நலிப விருப்பதே !

முதற்கவம்—முற்றும்.

### அங்கம் 3. களம் 2.

சல்தா னிஸ்மே லடில்வாவைக் கண்டு விசுவநாதன் தனது தாதுரைப்ப, சல்தான் மிகவும் வருந்தி மந்திரி கும்மல்கான் வழியாக ரசல்கானுக்குத்தண்டனை விதித்து ஓர் கழிதம் போக கினன். விசுவநாதன் அவன் நிலைமைக்குத் தக்கபடி உபசரிக் கப்பட்டு சலாபத்கான் வீட்டில் அன்றிரவு தங்கினன்.

### அங்கம் 3. களம் 2.

— செல்லுவே —

இடம்-விழயபுரிசுல்த்தான் கோலுமண்டபம் காலம்-எற்பாடு.

சல்தானிஸ் மேடலில் ஷா, குமல்கான், அஷார்டகான், சலா பத்கான், உம்மதுஷா, அமீர்பீத், முதலானவர்கள் தந்தமாசனத் து முறையே வீற்றிருக்க.

(நேரிசையாசிரியப்பா)

சல்தா. தாதுவர்த் தருக ! (அமீர்பீத் வேளியே செல்ல) துணை ! மதித்து நீ

யோதுக, தாதுவர் பேர்த்து செயலை !

கும்மல். மன்னவர் மன்னவ ! மாற்றலர் தென்பாற்

ஆன்னிய நாட்டிற் அங்கபத் திவையின்

பாங்கர் முதலாப் படிந்த காவதும்

தாங்கள் கொண்டதாத் தம்மனத் தெண்ணி

அந்நில முழுகவ ராணைக் குரித்தென

இந்விலை யுணர்த்தவே பெதிர்த் தாகுமோ ?

முனைந்தவர் நம்மை முதுக்கலின் முறித்துப்

புனைந்தனர் தாரும் ; தேவரிற் பங்கலைக்

கொண்டனர் கூவி குட்டுஷா வனங்க ;

விண்டல மளாவும் வியன்மதில் ரேய்ச்சுர்

பன்முறை வளைந்தனர் படைகளால் ; யாழும்

வன்முறை குன்றி வனங்கி விட்டனம் ;

ஆதலீன், முதுக்கலை யடிப்படு குதையா,

தீத்து பங்கலைச் செங்கைக் குதையா,

மத்திய நாட்டினை வார்சிலை யாக,

உத்தியி னமைத் துவின் னுயர்மதில் ரேய்ச்சுர்

அம்பா, நமையிலக் காகவுங் கொண்டனர் ;

நம்பால் வருவதும் நாட்டி னுரிமையைக்

நாட்டுதற் காருங் காவல் ரேறே !